



தேனி இணையத்தளம்

www.Thenee.com / www.Theneeweb.de

Email: Thenee41@hotmail.com / Theneeweb@yahoo.de

Online Newspaper in Tamil

Vol.10

22.04.2012

புலிகளின் வதை முகாம்களில் ஒன்றரை ஆண்டுகள் துன்புற்ற தோழர் மணியம் எழுதும் அனுபவத்தொடர் (45)

45. புலிகளுக்குத் 'தண்ணி' காட்டிய புளொட் சிறி



புலிகளின் யாழ்ப்பாண சித்திரவதை முகாம்களில் நாம் தடுத்து வைக்கப்பட்டிருந்த Tank 2 என அழைக்கப்படும் ஆணைக்கோட்டையிலிருந்த இந்த முகாமே மிகப்பெரியது என்றபடியால், இங்கு பாதுகாப்புக் கெடுபிடிகளும் அதிகம். எப்பொழுதும் ஒருவர் மாறி ஒருவர் ஏ.கே.47 ரக துப்பாக்கியுடன் சிறையின் வாசலில் 24 மணி நேரமும் காவலுக்கு இருப்பார். அத்துடன் தினசரி காலையில் 6 - 7 மணிக்கு இடைப்பட்ட நேரத்திலும், அதேபோல மாலையில் 6 - 7 மணிக்கு இடைப்பட்ட நேரத்திலும் சிறையில் உள்ளவர்களை வரிசையாக நிறுத்தி வைத்துக் கணக்கெடுப்பார்.

கைதிகள் ஒவ்வொருவரும் கணக்கெடுப்புக்காக வட்டவடிவில் சுற்றி வர வேண்டும். இரும்புக் கதவுகளுக்கு வெளியே நிற்கும் புலி உறுப்பினர் கணக்கெடுக்கும் வகையில், உட்பக்கமாக அவன் அருகில் வரும்போது, தனது பெயரையும் வரிசையான எண்ணிக்கையும் சொல்ல வேண்டும். கைதிகளை எண்ணுவதன் கணக்கில் மந்தமாக இருந்து, எண்ணிக்கை பிழைப்பதாக அவன் சந்தேகப்பட்டால், அவன் திருத்தப்படும் வகையில் சுற்றி வந்துகொண்டே இருக்க வேண்டும். அப்படியும் எண்ணிக்கை பிழைத்தால், கைதிகளை தலையின் மேல் கைகளை வைத்துக்கொண்டு அமர்ந்து

இருக்கச்சொல்லிவிட்டு, இரண்டு மூன்று பேர் ஆயுதங்களுடன் உள்ளே நுழைந்து தேடுதலில் ஈடுபடுவார்.

மிகவும் கடுமையான கட்டுக்காவல் இருந்த போதிலும், தம்மையும் மீறி திறமைமிக்க சில கைதிகள் தப்பியோடிவிடுவார்கள் என்ற பயம் புலிகளுக்கு எப்பொழுதும் உண்டு. தப்பியோடும் சங்கதியைப் பொறுத்தவரை புலிகளுக்கு தமது வரணி சித்திரவதை முகாமிலிருந்து தப்பியோடிய 'புளொட் சிறி' தான் ஞாபகத்துக்கு வரும் போலும். ஒருமுறை என்னுடன் அம்புறோஸ் என்ற சிரேஸ்ட புலனாய்வாளன் கதைத்துக்கொண்டு இருக்கும் போது, புளொட் சிறியின் கெட்டித்தனத்தை தன்னையும் மறந்து சிலாகித்துக் கதைத்தான்.

புளொட் சிறி முதலும் ஒரு தடவை புலிகளின் சித்திரவதை முகாம் ஒன்றிலிருந்த தப்பியோடியவன். அதன் காரணமாக அவனை மிகுந்த கட்டுக்காவலுடன் உள்ள வரணி எருவனில் உள்ள 'இறைச்சிக்கடை' அல்லது 'மேல்வீடு' என்று அழைக்கப்படும் மிகவும் கொடூரமான சித்திரவதை முகாமில் தடுத்து வைத்திருந்தும், அவன் மீண்டும் தப்பியோடிவிட்டான். இது புலிகளைப் பொறுத்தவரையில் மிகவும் அவமானமான விடயம்.

அதுவும் வரணி முகாமில் தனக்குக் காவலுக்கு நின்ற புலி உறுப்பினர் ஒருவன் மூலம் 'வான் பிளேட்' ஒன்றைப் பெற்று, அதன் மூலம் தன்னை அடைத்து வைத்திருந்த தனியறைச் சிறையின் கம்பிகளை சாதுரியமாக அறுத்து அவற்றை வளைத்து இடைவெளி ஏற்படுத்திக்கொண்டு சிறி தப்பியோடியுள்ளான். சிறியின் அடுத்த அறையில் தான் பி.எல்.எப்.பி. (PLFT) இயக்கத்தைச் சேர்ந்த அன்றாம அடைத்து வைக்கப்பட்டிருந்தார்.

தப்பியோடிய சிறி, தென்மராட்சியில் தனக்கு இருந்த தொடர்புகளைப் பயன்படுத்தி ஒருவரை துணைக்கு அழைத்துக்கொண்டு, கண்டி வீதியிலிருந்து புத்தூர் சந்தியைத் தாண்டி, மட்டுவில் ஊடாக பருத்தித்துறை வீதியிலிருந்து புத்தூர் சந்தியை அடைந்து உடுவிலுக்குச் சென்று, அங்கு சில தினங்கள் சில வீடுகளில் மறைந்திருக்கின்றார். சிறி தப்பியோடியதை சில மணி நேரங்களில் அறிந்துகொண்ட புலிகள், யாழ்குடாநாடு மற்றும் வன்னிப் பகுதியெங்கும் தமது உறுப்பினர்களை விழிப்பாக இருக்கும்படி உசார்படுத்தியதுடன், பல நூற்றுக்கணக்கான புலிகள் சிறியைத் தேடும் நடவடிக்கையிலும் ஈடுபடுத்தப்பட்டனர்.

சிறி, தனது வீதியிலுள்ள புத்தூர் சந்தியைக் கடந்து செல்லும் போது அவர் பயணம் செய்கிற விச்சக்கர வண்டியை சில புலிகள் சோதனைக்காக நிறுத்தியிருக்கின்றனர். அது ஒரு முன்னிரவு நேரம். நண்பர் ஒருவர் துவிச்சக்கர வண்டியை ஓட்டி, சிறி முன் பாரில் இருந்து பயணித்திருக்கிறார். சிறி தனது தலையை ஒரு துணியினால் மூடி, கையில் ஒரு வேப்பமிலைக் கட்டுடன் இருந்திருக்கிறார். சைக்கிளை புலிகள் நிறுத்தியவுடன், அதை ஓட்டி வந்தவர் மிகச் சாதுரியமாக "அண்ணைக்கு அம்மாள் வருத்தம். அதுதான் மட்டுவினுள்ள பண்டித்தலைச்சி அம்மன் கோயிலுக்கு நேர்தி வைக்கப் போறம்" என்று சொல்லியிருக்கிறார்.

அவ்வளவுதான், துவிச்சக்கர வண்டியில் உள்ளவருக்கு 'கொப்புளிப்பான்' வருத்தம் என்றதும், அவர்களை நிறுத்திய புலிகள் பின்வாங்கி "போங்கோ போங்கோ" என அவசர அவசரமாக அவர்களை வழியனுப்பி வைத்திருக்கிறார்கள். அதன் பின்னர் உடுவில் சென்று தங்கிய சிறி, அங்கிருந்து வலிகாமம் மேற்கிலிருந்த தனது நண்பர்கள் சிலரிடம் சென்று தங்கிவிட்டு, ஒருநாள் அதிகாலை பொன்னாலை கடற்பாடிக்குச் சென்றிருக்கிறார். அங்கு கடலில் ஆழம் குறைந்த பகுதியில் நடந்து சென்ற சிறி, அங்கிருந்து தான் வைத்திருந்த 'வாக்கி ரோக்கி' மூலம் காரைநகரிலிருந்த கடற்படை முகாமுக்கு தொடர்பு எடுக்க முயன்றிருக்கிறார். கடற்படையினரின் தொடர்பு உடனடியாகக் கிடைக்காததால், நேரம் போய்க்கொண்டிருந்திருக்கிறது. அதேவேளையில் அங்கு கடற்படைவீலுக்கு வந்த மீனவர்கள் சிலர், சிறியின் நடவடிக்கையைக் கண்டு சந்தேகப்பட்டு, புலிகளுக்குத் தகவல் கொடுத்திருக்கிறார்கள்.

உடனும் விரைந்து வந்த புலிகள் சிறியைப் பிடித்து விட்டனர். அவரைப் பிடித்த புலிகள் அவரை என்ன செய்திருப்பார்கள் என்பதை, நான் இங்கு விவரிக்கத் தேவையில்லை. அவரது மரண சாசனத்தை எழுதிய புலிகளில் யாராவது இப்பொழுது உயிரோடு இருந்தால், சிறியின் 'கதையை முடிப்பதற்கு முன்னர் என்னென்ன உடற்கூற்றியல் நடவடிக்கைகளை புலிகள் அந்த வீர புருசனின் உடலில் நிகழ்த்தினார்கள் என்பதைச் சொல்ல முடியும். எப்படியும் புலிகளின் கால் நூற்றாண்டு மனிதச் சித்திரவதைகள், படுகொலைகள் என்பனவற்றுடன் சம்பந்தப்படாத ஒரு சிலராவது இன்னமும் உயிர் வாழக்கூடும். அவர்களில் சிலர் வெளிநாடுகளுக்குத் தப்பியோடி மறைந்து இருக்கக்கூடும். வேறு சிலர் இராணுவத்தின் தடுப்புக் காவலில் இருக்கக்கூடும்.

ஜெர்மானிய சர்வாதிகாரி ஹிட்லருடன் இணைந்து, மனித குலத்துக்கு எதிராகச் செயற்பட்டவர்கள் இன்னும் கூட பல நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டு, தண்டனைக்குள்ளாவது போல, புலிகளில் இவ்வாறான நேரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் தேடிக் கண்டுபிடிக்கப்பட்டு தண்டனைக்குள்ளாக்கப்படுவது அவசியம். அப்பொழுதுதான், இலங்கையில் இவ்வாறான சிந்தனைகளைக் கொண்டிருப்பவர்களின் கணவுகளைத் தகர்க்க முடியும். ஏனெனில் இன்னமும் கூட வெளிநாடுகளில் வாழும் புலிகளின் மிச்சசொச்சங்கள் சிலர், தமிழீழ விடுதலை என்ற போர்வையில் இலங்கையில் மீண்டும் புலிகளின் இருண்ட யுகத்தை உருவாக்கும் கற்பனைகளில் மூழ்கியிருக்கிறார்கள்.

புளொட் சிறியின் சிறையுடைப்பின் பின்னரான செயற்பாடுகளில், குறிப்பாக அவருக்குப் புகலிடம் கொடுத்த குற்றச்சாட்டில் உடுவில், சங்கானை, காரைநகர் என பல பகுதிகளைச் சேர்ந்தவர்களை புலிகள் கைதுசெய்து சித்திரவதை செய்தனர். அவர்களில் சிலர் நான் இருந்த சிறையிலும் இருந்தனர். அவர்களில் சிலரை புலிகள் சித்திரவதை செய்த பின்னர் பின்னர் கொன்றுவிட்டதாக நான் விடுதலையாக்கி வந்த பின்னர் அறிந்தேன். அவர்களில் ஒருவர் முல்லைத்தீவுப் பகுதியில் எமது கட்சியுடன் இணைந்து வேலை செய்த காரைநகரைச் சேர்ந்த



Yarl TV

புலிகளின் வதை முகாம்களில் ஒ ஆண்டுகள் துன்புற்ற மணியம் அனுபவத்தொடர் சிங்களவர்கள் : யாழ்ப்பாணத்தி அவலம்!

புரீசில் பரிதிமது மேற்கொள்ளப்பட்ட புலிகளின் உள்ளக போராட்டம் (பகுதி

புரீசில் பரிதிமது மேற்கொள்ளப்பட்ட புலிகளின் உள்ளக போராட்டம் (பகுதி

ராஜீவ் கொலையாளிக் குற்றப் பின்னண

தமிழ் மக்கள் இவரும் சந்தர்ப்பா

ரொபேட் பிளே தயவுசெய்து ஸ்ரீ மக்களுக்குப் பச்சொல்லுங்கள் (ரொபேட் பிளே தயவுசெய்து ஸ்ரீ மக்களுக்குப் பச்சொல்லுங்கள் (

முதற்பக்கம்
ஆனந்தசங்கரி
ஈ.பி.ஆர்.எஸ்.எப்
ஈ.பி.டி.பி
ஈ.ர.அனல்
நெருப்பு
புளொட்
தூ
டெலோ நியூஸ்
இலங்கைநெற்
மீனமகள்
சூத்திரம்
மகாவலி
உண்மைகள்
கவிமலர்
கிருத்தியம்
அலை
பூந்தளிர்
எங்கள் தேசம்
சலசலப்பு
நோயல்நேசன்
வளர்பிறை
எங்கள் பூமி
தமிழியகே
பயல்
புளொட்டியகே
யாழ்ப்பாணம்
புண்ணியாமின்
யவனாருடே
எஸ்.ஆர்.லெம்புட்
பலிர்
தமிழ்புள்ள
தவசங்களைதல்
தூங்காத கண்கள்
யாழ்ப்பாண
தமிழ்குரல்
துருவம்
தினசரி
இலங்கை முஸ்லீம்
ஆயுள்
சமத்துவம்
ஆறாம் அறிவு
ARRR
Asientribune
The Ika academic
Tamil Week
The Hindu
Daily News
Sunday Times
Daily Mirror
The island
The Sunday Leader
ColomboPage
Sunday Times
CNN
BBC
Newsnow

இராசேந்திரம் என்ற தோழரின் தம்பியார். அவரையும் அவரது மனைவியையும் கைதுசெய்த புலிகள், சித்திரவதையின் பின்னர் அவர்களைக் கொன்றுவிட்டார்கள்.

இன்னும் சிலர் நான் விடுதலையாகும் வரை விசாரணைக் கைதிகளாக இருந்தார்கள். அவர்கள் விடுவிக்கப்பட்டார்களா அல்லது கொல்லப்பட்டார்களா என்பது இன்றுவரை தெரியவில்லை. சிறியுடன் வரணி முகாமில் இருந்த வின்சன்ட், பிரகாஸ் என்ற இரு கைதிகள், பின்னர் எமது சிறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டு வந்த போது தெரிவித்த தகவல்களின் அடிப்படையிலேயே, சிறியின் வரணி முகாம் செயற்பாடுகள் குறித்த தகவல்களை இங்கு தந்துள்ளேன். அவர் சிறையிலிருந்து தப்பியோடிய பின்னர் செய்த நடவடிக்கைகளை, அவருடன் அதன் பின்னர் தொடர்பிலிருந்து பின்னர் புலிகளால் கைதுசெய்யப்பட்டவர்கள் கூறினார்கள்.

இந்த விடயங்களை வைத்துப்பார்க்கும் போது, கால் நூற்றாண்டு காலமாக புலிகள் செய்து வந்த மனித குலத்துக்கு எதிரான செயல்களை ஆதாரபூர்வமாக ஆராய்ந்து ஆவணப்படுத்தும் செயற்பாட்டை நிறுவனரீதியாக யாராவது ஆரம்பிப்பது அவசியமாகும். இதைச் சொல்வதால், ஏனையவர்கள் செய்த அத்துமீறல்களை உதாசீனப்படுத்துவதாக அர்த்தப்படுத்தக்கூடாது. அரசு இராணுவங்களாக இருந்தால் என்ன, 'விடுதலை இயக்கங்களின்' அத்துமீறல்களாக இருந்தால் என்ன, அனைத்துமே ஆவணப்படுத்தப்படுவது அவசியம். அந்த ஆவணங்கள், எமது வருங்காலச் சந்ததியினர் ஜனநாயக உணர்வைப் பெறுவதற்கான பாட நூல்களாகப் பயன்படக்கூடும்.

தொடரும்

[முன்னைய பதிவுகள்](#)